



உயர் கல்விக்காக தஞ்சையில் அம்மா நூலகம்

Author: தஞ்சாவூர்

- First Published: Mar 13, 2015 1:47 AM
- Last Updated: Mar 13, 2015 1:47 AM

உயர்கல்வி பயிலும் ஏழை மாணவர்கள் தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்திட நவீன வசதிகளுடன் அம்மா நூலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்த நூலகம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றார் மேயர் சாவித்திரி கோபால்.

உயர்கல்வி பயிலும் ஏழை மாணவர்கள் தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்திட நவீன வசதிகளுடன் அம்மா நூலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்த நூலகம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றார் மேயர் சாவித்திரி கோபால்.

தஞ்சாவூர் மாநகராட்சியின் 2015-2016-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வியாழக்கிழமை தஞ்சாவூர் மாநகராட்சி கூட்ட அரங்கில், மேயர் சாவித்திரி கோபால் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க அனுமதிப் பெற்றுத் தந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் தஞ்சாவூர் மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையை மேயர் சாவித்திரி கோபால் வெளியிட்டு பேசியது:

தஞ்சாவூர் மாநகராட்சியின் வரலாற்றில் முதல்முறையாக உபரி நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளுக்கும் தரமான சாலை வசதி, ஆண்டு முழுவதும் தங்கு தடையின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, புதை சாக்கடை வசதி பரவலாக கிடைக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கில் இந்த நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் ஒரு ரூபாய் வரவில் 27 பைசா சொத்து வரியாகவும், தொழில் வரியாக 4 பைசாவும், வரியில்லா இனமாக 14 பைசாவும், கட்டணங்களாக 6 பைசாவும், மாநில நிதி ஆணையம் மூலம் வரவாக 35 பைசாவும், இதர மான்யம் வரவாக 9 பைசாவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது மொத்த வரவில் நிர்வாக செலவினம் 70.41 சதவீதமாக உள்ளது. இதனால் மாநகராட்சியில் காலியிடங்களை பூர்த்தி

செய்ய இயலாத நிலை உள்ளது. எனவே சொத்துவரி, தொழில்வரி, வரியில்லா இனங்களை நிலுவையின்றி வசூல் செய்வதன் மூலம், நிர்வாக செலவினத்தை 49 சதவீதமாக கொண்டு வரும் நோக்கத்தில் நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், மாநகராட்சியின் வருவாயை பெருக்கிடவும், மாநகராட்சிக்குட்பட்ட 3 இடங்களில் பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்படவுள்ளது.

உயர்கல்வி ஏழை மாணவர்கள் தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்திட, நவீன வசதிகளுடன் கூடிய அம்மா நூலகம் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. நூலகம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அம்மா உணவகங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார் மேயர் சாவித்திரி கோபால்.

கூட்டத்தில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் த. குமார், மாநகராட்சி பொறியாளர் ஆர். சீனிவாசன், நகர்நல அலுவலர் எஸ். செந்தில்குமார், முதுநிலை நகரமைப்பு அலுவலர் வரதராஜன், வருவாய் அலுவலர் பி. சுரேஷ்குமார், மேலாளர் மற்றும் கணக்கர் எம்.ஏ. கிளமெண்ட், துணைமேயர் கே. மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Copyright © 2012, The Dinamani.com. All rights reserved.